



I. நிரப்புக:

1. சமர் இச்சொல்லின் பொருள் போர்
2. ஆழ் கடலில் மூழ்கி முத்து எடுத்தான்.
3. பழந்தமிழன் ஆழமான கடல் கடந்து பயணம் சென்றான்.
4. சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய தமிழன் அஞ்சுவான்.
5. இப்பாடலின் ஆசிரியர் முடியரசன்.
6. முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
7. இப்பாடலின் தலைப்பு நானிலம் படைத்தவன்.
8. “மறம்” என்பதன் பொருள் வீரம்.
9. பழந்தமிழன் பனி சூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான்.
10. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூலின் பெயர் புதியதொரு விதி செய்வோம்.

செய்யுள்: கடலோடு விளையாடு

I. குறுவினா:

- 1.அலையும் மேகத்தை மீனவர்கள் என்னவாக கருதுகின்றனர்?

அழகிய தமது தோழனாகவும், மேகத்தை தமது குடையாகவும் மீனவர்கள் கருதுகின்றனர்.

2. கடல் பாட்டின், கண்ணாடியாகவும், தலைவனாகவும் குறிப்பிடுவன யாவை?

கடல் பாட்டில் முழு நிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகிறது.

3. மீனவர்கள் தமது வீடாகவும், செல்வமாகவும் கருதுவன யாவை?

மீனவர்கள் தங்களது கட்டு மரத்தை தமது வீடாகவும், அவர்கள் பிடிக்கும் மீன்களை தமது செல்வமாகவும் கருதுகின்றனர்.

உரைநடை : வளரும் வணிகம்

I. குறுவினா:

1. வணிகம் என்றால் என்ன?

மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் தானே உற்பத்திச் செய்து கொள்ள முடியாது. தனக்கு தேவையான சில பொருட்களை உற்பத்திச் செய்யும் பிறரிடம் இருந்து வாங்குவான். தான் உற்பத்திச் செய்யும் பொருள்களில் சிலவற்றை பிறருக்கு விற்பான். இவ்வாறு ஒரு பொருள்களை பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருட்களை விற்பவரை வணிகர் என்பர். வாங்குபவரை நுகர்வோர் என்பர்.

2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.

நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருட்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும். நெல்லைக் கொடுத்து அதற்கு பதிலாக உப்பைப் பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்து தானியத்தை பெற்றனர்.

3. சிறு வணிகப் பொருட்கள் யாவை?

நம் அன்றாடத் தேவையான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சிறு வணிகர்கள் ஆவர். இவர்கள் சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வர். தலையில் சுமந்து சென்று விற்பல், தரைக்கடை அமைத்து விற்பல், தள்ளுவண்டி மூலம் விற்பல் போன்ற முறைகளில் சிறு வணிகம் நடைபெறுகிறது.

II. சிறுவினா :

1. சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக.

சிறுவணிகம்

*சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது.

*வீதியில் கொண்டு சென்று விற்பது.

*சில்லரை கொள்முதல் செய்தல்.

*சிறு லாபம் கிடைக்கும்.

*பெரு வணிகர்களிடம் பொருள்களை பெறுவர்

*நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வர்.

பெருவணிகம்

* பெரும் முதலீட்டில் அதிக அளவு பொருட்களை வாங்கி விற்பனை செய்வது.

* பெரிய அளவில் கடைகள் அமைத்து விற்பது.

* மொத்தமாக கொள்முதல் செய்தல்

* பெரு லாபம் கிடைக்கும்.

* உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பொருட்களை பெறுவர்.

* நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது குறைவு.

2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருட்கள் எவை?

ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பிற நாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதி எனப்படும். பிற நாடுகளில் இருந்து பொருட்கள் வாங்குவது இறக்குமதி ஆகும். பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

துணைப்பாடம்: உழைப்பே மூலதனம்

1.வினா விடை

1.பாடுபட்டு தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதே என்று கூறியவர் யார் ?

பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதே என்று கூறியவர் ஒளவையார்.

2.அருளப்பருக்கு எத்தனை பிள்ளைகள்? அவர் அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்?

அருளப்பருக்கு மூன்று பிள்ளைகள். அவர் அவர்களுக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்.

3. வளவன் தந்தை கொடுத்த பணத்தை என்ன செய்தான்?

வளவன் தந்தை கொடுத்த பணத்தை கொண்டு காய்கறி தோட்டம் அமைத்து அதனை நன்கு பராமரித்தான். காய்கறிகளை விற்று அப்பணத்தை இரண்டு மடங்காக ஆக்கினான்.

4. அமுதா தந்தை அளித்த பணத்தை என்ன செய்தாள்?

அமுதா தந்தை அளித்த பணத்தைக் கொண்டு நாட்டு மாடுகள் வாங்கி பராமரித்தாள் அதன் மூலம் கிடைத்த பால், தயிர், நெய், வெண்ணெய் போன்றவற்றை பெற்று பணத்தை இரண்டு மடங்காக ஆக்கினாள்.

5. எழிலன் தந்தை அளித்த பணத்தை என்ன செய்தான்?

எழிலன் தந்தை அளித்த பணத்தை அருகில் உள்ள வங்கிக்குச் சென்று பாதுகாப்பு பெட்டக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் பணத்தை வைத்து பூட்டினான்.

6. எழிலனுக்கு தந்தை கூறிய அறிவுரை யாது?

எழிலனைப் பார்த்து அவனது தந்தை 'எழிலா, நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கி விட்டாய். எனவே என்னுடன் சிறிது காலம் இருந்து தொழிலை கற்றுக்கொள்' என்று அறிவுரை கூறினார்.

இலக்கணம்

சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

I. நிரப்புக:

1. சுட்டு இரண்டு வகைப்படும் அகச்சுட்டு புறச்சுட்டு.
2. வினா இரண்டு வகைப்படும் அவை அகவினா புறவினா.

II. உதாரணம் தருக.

1. வினா எழுத்துகள் எ, யா, ஆ, ஒ, ஏ
2. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள் ஏ.
3. சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகள் எ, யா.
4. சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்து ஆ, ஒ
5. சேமைச்சுட்டு அவள்
6. அகவினா யார்
7. புறவினா வருவானோ?
8. அண்மைச் சுட்டு இவள்

9. அகச்சுட்டு அவன்.

10. சுட்டுத் திரிபு இந்த வீடு

11. புறச்சுட்டு அப்பள்ளி

12. சுட்டெழுத்துகள் அ,இ,உ

IV. கூறியவாறு செய்க :

1. மலர் (புறச்சுட்டாக்குக) அம்மலர்.
2. அவ்வூர் (சுட்டுத்திரிபாக்குக) அந்த ஊர்
3. இக்கோயில் (சேய்மைசுட்டாக்குக) அக்கோயில்.
4. அவ்வீடு (அண்மைச்சுட்டாக்குக) இவ்வீடு
5. வானம் (புறச்சுட்டாக்குக) அவ்வானம்.
6. வந்தான் (புறச்சுட்டாக்குக) வந்தானா? வந்தானோ?

இலக்கணக்குறிப்பு தருக :

1. அது, இது - அகச்சுட்டு.
2. இம்மரம், அவ்வீடு - புறச்சுட்டு.
3. இம்மரம், இவ்வீடு - அண்மைச்சுட்டு.
4. அம்மரம், அவ்வீடு - சேய்மைச்சுட்டு.
5. அந்த மரம், இந்த மரம் - சுட்டுத்திரிபு.
6. எது, யார் - அகவினா.
7. அவனா?, வருவானோ? - புறவினா.